

1. RM 525 + 375 சென் - RM 25.40 =

- A. RM 503.35
- B. RM 403.35
- C. RM 813.25
- D. RM 203.15

2. ஒரு மெத்தை RM 3 500க்கு விற்கப்பட்டது. 20% இலாபம் கிடைத்தது. அந்த மெத்தை இன் அடக்க விலை என்ன ?

- A. RM 2 400
- B. RM 2 800
- C. RM 3 200
- D. RM 4 200

3. ஒரு தொலைக்காட்சி RM 4 500 வாங்கப்பட்டது. அந்தத் தொலைக்காட்சி 10% நட்டத்திற்கு விற்கப்பட்டது. அந்தத் தொலைக்காட்சி விற்கப்பட்ட விலை என்ன?

- A. RM 3 050
- B. RM 4 200
- C. RM 4 050
- D. RM 6 050

4. தீபாவளி சிறப்பு விற்பனையாக ஒரு துணிக்கடை 25% தள்ளுபடி வழங்கியது. ஒரு புடவையின் குறிப்பிட்ட விலை RM800 ஆகும். அந்தப் புடவையின் தள்ளுபடிக்குப் பிந்தைய விலை என்ன?

- A. RM 450
- B. RM 300
- C. RM 500
- D. RM 600

5. திரு. முருகன் ஒரு அழகான மகிழுந்தை வாங்கினார். அதன் விலை RM 125 000 ஆகும். வங்கியில் கடனாக RM 100 000 பெற்றார். அந்த கடனை 40 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிட்டார். வங்கி 5.2% வட்டி விதித்தது. அவர் வங்கிக்கு ஒரு மாதம் செலுத்தும் கட்டணம் எவ்வளவு?

- A. RM 2 630
- B. RM 3 570
- C. RM 5 240
- D. RM 3 560